

திகதி: <Insert date>

பாலிசி எண். : <Policy No>
காப்பீடு : <Insured Name>
பாலிசி நிலை : <Policy Status>
அடுத்த பாலிசி ஆண்டு நிறைவு நாள் : <Next Policy Anniversary Date>
கட்டண செயலாக்க முறை : <Payment Frequency>
அடுத்த பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி : <Next Premium Due Date>

காப்புறுதி கட்டணங்களுக்கான திருத்தம் <Plan Description> (<Plan Code>)

அன்பான வாடிக்கையாளர்களுக்கு,

Zurich Life Insurance Malaysia Berhad (ZLIMB) நிறுவனத்திற்கு நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

உங்களின் மருத்துவத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணங்களை நாங்கள் மறு ஆய்வு செய்யவிருப்பதைத் தங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய ஆண்டுகளில் மலேசியாவைப் பொறுத்தவரை மருத்துவம் மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரட்டிப்பாக (டபுள் டிஜிட்ட் ரேட்) அதிகரித்து வருகிறது. மருத்துவர்களின் கட்டணங்கள், ஆய்வகக் கட்டணங்கள் அதிகரிப்பு, புதிய மருத்துவச் சிகிச்சைகள். அதோடு சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைக் கண்டறிதல், சுகாதார சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக நாடுவதன் தேவை என, பல காரணங்களுக்குக் சுகாதாரச் செலவினங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட செலவினங்களைக் கட்டுபடுத்தப் பல்வேறான முயற்சிகள் எங்கள் தரப்பில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஆண்டு தோறும் இந்தச் செலவினங்கள் அதிகரிக்கின்றன. அப்படி இருந்தும் மருத்துவக் கட்டணங்கள் சரியான முறையில் நிரூபிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் குழுவைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய, இன்னும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதை நிவர்த்தி செய்ய மூன்றாம் தரப்பு நிர்வாகியை (TPA) நாங்கள் நியமித்துள்ளோம். இது செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் எடுத்துள்ள ஒரு நடவடிக்கை என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உங்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்குவது எங்களின் முதன்மையான கடமையாகும். ZLIMB-இல் உங்களுக்குத் தேவையான மருத்துவக் காப்பீடு எப்போதும் இருப்பதை உறுதி செய்வதற்காக, உங்கள் பிரீமியத்தை நாங்கள் கவனமாகக் கண்காணிப்பதோடு, தீவிரமாகவும் நிர்வகிக்கிறோம். இதனடிப்படையில், உங்களின் மருத்துவத் திட்டத்திற்கான பிரீமியத்தை நாங்கள் திருத்தவிருப்பதை இந்தக் கடிதம் மூலம் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் வயதுக்கு ஏற்ப மாறுபடும் புதிய மாதாந்திர காப்பீட்டுக் கட்டணங்களுக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

தற்போதைய மருத்துவ இணைப்பு திட்டம்	அடுத்த பாலிசி ஆண்டு விழாவில் உங்கள் காப்பீட்டுக் கட்டணங்கள்		
	திருத்தத்திற்கு முன்	மீள்திருத்தத்தின் போது (புதிய காப்பீட்டு கட்டணம்)	புதிய காப்பீட்டு கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் தேதி
<Current Plan Code>	RM<COI on next policy anniversary using old rate>	RM<COI on next policy anniversary using new rate>	<repricing date>

*அவசியம் இருந்தால், நிரப்புவதும்/ஏற்றுமதியும் உட்படுத்தப்படும்.

Aon-ன் Hewitt 2019 Global Medical Trend Rates அறிக்கையின்படி, தென்கிழக்கு ஆசியாவிலும் மற்றும் ஆசியப் பசிபிக்கிலும் (பாகிஸ்தான் அருகில்) மலேசியா மட்டுமே 2019-ல் இரட்டை-எண் மருத்துவ பணவீக்கத்தை அனுபவித்து 2018-ஆம் ஆண்டின் 12.4 விழுக்காட்டைவிட 13.6% விழுக்காட்டை அடைந்துள்ளது.

^ வர்த்தக நிறுவனங்கள் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி அல்லது அரசாங்கத்தின் மற்ற வரிவிதிப்புக்கு (levies) உட்படும்.

உங்களின் தற்போதைய பிரீமியம் செலுத்தப்பட்டால், உங்கள் பாலிசியானது, ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிலைத்தன்மை காலம் வரை மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அடிப்படை பிரீமியம் (RM) [a]	தற்போதைய வழக்கமான டாப்-அப் ^ (MSVR) (RM) [b]	மொத்த பிரீமியம் ^ (RM) [c] = [a] + [b]	நிலைத்தன்மை காலம் (ஆண்டு)
RM<Current Basic Premium Amt>/ <Payment Mode Description>	RM<Current MSVR Premium Amt>/ <Payment Mode Description>	RM<Total Premium Amt>/ <Payment Mode Description>	<Sustainability Period>

உங்கள் பாலிசியின் தொடர்ச்சியான கவரேஜை உறுதிசெய்ய, கருத்தில் கொள்ள சில விருப்பங்கள் இங்கே உள்ளன.

தேர்வு	எதிர்பார்க்கப்படுகிறது நிலைத்தன்மை காலம்	பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் ^ (RM) [d]	பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) (RM) [e]	புதிய மொத்த பிரீமியம் ^ (RM) [f] = [a] + [e]
தேர்வு 1	முழு பாலிசி காலம்	RM<Proposed Single Premium increment>	RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description>	RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description>
தேர்வு 2	3 ஆண்டுகள்	RM<Proposed Single Premium increment>	RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description>	RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description>
தேர்வு 3	<p>கீழே உள்ள உங்கள் கவரேஜைப் பராமரிப்பில் இதர மாற்று வழிகளுக்கு உங்கள் ஆயுள் முகவரை அனுகவும்:</p> <p>a) உங்கள் பாலிசியை நிலைநிறுத்துவதற்கு வெவ்வேறு தொகை அல்லது முறையை (பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் அல்லது பரிந்துரைக்கப்பட்ட ரெகுலர் டாப்-அப் (MSVR) செய்ய விரும்பினால்.</p> <p>b) உங்கள் தற்போதைய மருத்துவ ரைடர் திட்டத்தை தரமிறக்குங்கள் - <Plan Description> (<Plan Code>)</p> <p>c) ஒத்த அல்லது அதிக விரிவான மருத்துவக் காப்பீட்டை வழங்கும் மற்ற மருத்துவ ரைடர்களைக் கவனியுங்கள். தற்போது கிடைக்கும் மருத்துவ இணைப்பு திட்டங்கள் இணைப்பு திட்டங்கள் Zurich ValueCare மற்றும் MaxMedic.</p> <p>d) விருப்ப இணைப்பு திட்டங்கள் (களை) அகற்று</p>			

குறிப்பு :

- 1.எதிர்பார்க்கப்படும் நிலைத்தன்மை கால வரை போலிசியைத் தக்க வைக்க, பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப் - ஆப் (MSVR) மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்- ஆப் ஆகியவற்றின் கீழ், மேலே கூறப்பட்ட பிரீமியம் செலுத்தவும்.
2. போலிசி பிரீமியம் நடைமுறையின் அடிப்படையில் வழக்கமான டாப் ஆப் (MSVR) ஏதேனும் இருந்தால், அவை உள்ளடக்கம் செய்யப்பட்ட தற்போதைய வழக்கமான டாப் ஆப் (MSVR) தொகையுடன் பரிந்துரைக்கப்படுகிறது.
- 3.பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப் ஆப் (MSVR) உங்களின் புதிய மொத்த பிரீமியத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப் - அப் ஒரு முறை கட்டணமாகச் செலுத்தப்படும்.
4. பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப் ஆப் பொருந்தவில்லை என்றால், (N/A) பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப் ஆப் (MSVR) மற்றும் புதிய மொத்த பிரீமியத்தைப் பார்க்கவும்.
- 5.பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப் ஆப் (MSVR) மற்றும் புதிய மொத்த பிரீமியம் பொருந்தவில்லை என்றால், (N/A) பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப் ஆப்பைப் பார்க்கவும்.
6. ஆப்ஷன் 2 பொருந்தவில்லை என்றால், போலிசி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிலைத்திருக்கும் என அர்த்தமாகும்.

^ வர்த்தக நிறுவனங்கள் செலுத்தப்படும் பிரிமியங்களுக்கு வரி அல்லது அரசாங்கத்தின் மற்ற வரிவிதிப்புக்கு (levies) உட்படும்.

7. உங்களது ரைடர் திட்டம், திட்டம் 1 இல்லாத பட்சத்தில் 3(b) ஆப்ஷன் பொருந்தக்கூடியவை. காப்பீட்டுக் கட்டண மறு ஆய்வு செய்யப்பட்ட திட்டக் குறியீட்டுக் கடிதத்தின் தலைப்பைப் பார்க்கவும்.
8. உங்கள் போலிசி தள்ளுபடி நிலையின் கீழ் இருந்தால், ஒப்பந்தக் காலம் வரை உங்கள் போலிசியைத் தக்க வைக்க ஒற்றை பிரீமியம் டாப் ஆப் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களுடன், அதிக காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்த உங்கள் போலிசியின் கணக்கு மதிப்பில் இருந்து அதிக யூனிட்கள் எடுக்கப்படும். இந்த மறு ஆய்வு திருத்தத்திற்குப் பிறகும் நீங்கள் அதே அளவு பிரீமியத்தைச் செலுத்தினால், உங்கள் போலிசி எதிர்பார்த்ததை விட முன்னதாகவே காலாவதியாகலாம். எனவே, மேலே உள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி புதிய மொத்த பிரீமியம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப் ஆப் பொருந்தினால், அதனைச் செலுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

இதனால், உங்கள் போலிசியில் அதிக காப்பீட்டுக் கட்டணங்களை ஈடுகட்ட போதுமான நிதி மதிப்பு இருக்கும். காப்பீட்டுக் கட்டண உயர்வு தவிர, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் சேர்த்துள்ளோம்.

பிற்சேர்க்கையைப் பார்க்கவும்.

- பின்னிணைப்பு 1: கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆதரவு.
 பின்னிணைப்பு 2: திருத்தப்பட்ட வருடாந்திர காப்பீட்டுக் கட்டணங்கள் [தற்போதைய மருத்துவத் திட்டத்திற்கு]
 பின்னிணைப்பு 3: தொடர்ச்சியாகக் கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் ஆப்ஷன் 1, ஆப்ஷன் 2- ஐத் தேர்வு செய்தால், இணைக்கப்பட்ட 'பதில் சீட்டை' பூர்த்தி செய்து எங்களிடம் திருப்பித் தரலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் <DD MM YYYY> மூலம் எங்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இல்லையெல், நீங்கள் உங்கள் வெல்த் பிளானரைப் பார்க்கவேண்டும் மற்றும் உங்கள் போலிசியைத் தக்க வைக்கப் புதிய பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப் ஆப் மற்றும் ஒற்றை பிரீமியம் டாப் ஆப் (பொருந்தினால்) பெறவேண்டும்.

நீங்கள் நிலையான அறிவுறுத்தல் மூலம் செலுத்தினால் அல்லது வங்கியில் கட்டண வரம்பை நிர்ணயித்திருந்தால், பிரீமியம் தொகையை மாற்ற வங்கியுடன் தொடர்பு கொண்டு 'ஆட்டோ டெபிட்' கட்டணத்தை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யவும். உங்களது கிரெடிட் கார்டு அல்லது வங்கி கணக்கிலிருந்து புதிய பிரீமியம் தொகை டெபிட் செய்யப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

மேல் விவரங்கள் தேவைப்பட்டால் 1-300-888-622 என்ற எண்ணில், எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துடன் தொடர்பு கொள்ளவும். அல்லது callcentre@zurich.com.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் எங்களை நாடலாம். நீங்கள் உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள 'சூரிக் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்' கிளைக்கு வருகை புரியலாம். 'Myzurich' என்ற எங்களது அகப்பக்கத்திற்குச் சென்று, கூடுதல் தகவல்களை அதே நேரத்தில், எங்கள் வெகுமதி திட்டத்திற்கான நுழைவையும் பெறலாம். இதன் வழி வாடிக்கையாளர்கள் அதிக பலன்களைப் பெறுங்கள். அகப்பக்கத்தை எளிதில் அணுக, கீழே உள்ள 'QR' குறியீட்டை 'ஸ்கேன்' செய்யவும்!

Enhancing Your Malaysian Lifestyle with MyZurichLife!



<http://zurich.my/MyZurichLife>



Rewards & Customer Portal

அன்புடன்,

கூ அய் லீன்

(தலைமைச் செயல்முறை அதிகாரி, சூரிக் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்)

[^] வர்த்தக நிறுவனங்கள் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி அல்லது அரசாங்கத்தின் மற்ற வரிவிதிப்புக்கு (levies) உட்படும்.

ஆயுள் முகவர் : <WP Code> <Wealth Planner Name>
தொடர்பு எண்.. : <WP Contact No>
தலைமை ஏஜென்சி : <CAM Code> <CAM Name>
நிர்வாகி
கிளை : <WP Branch Description>

குறிப்பு :

1. இந்த அறிவிப்புக் கடிதத்தின் உள்ளடக்கம், <அறிவிப்பு அச்சு தேதி>க்குப் பிறகு செய்யப்பட்ட இந்தக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
2. இந்த கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை பஹாசா மலேசியா, சீனம் அல்லது தமிழில் பார்க்க www.zurich.com.my/FMFM2P பார்வையிடவும். ஆங்கிலம், பஹாசா மலேசியா, சீனம் மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பு மேலோங்கும்.

Reply Slip

To: Zurich Life Insurance Malaysia Berhad

பாலிசி எண். : <Policy No>
காப்பீடு : <Insured Name>
பாலிசி நிலை : <Policy Status>
அடுத்த பாலிசி ஆண்டு : <Next Policy Anniversary Date>
நிறைவு நாள் : <Frequency>
கட்டண செயலாக்க முறை : <Next Premium Due Date>
அடுத்த பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி

Zurich Life Insurance Malaysia Berhad (ZLIMB) பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தைத் தொடர நான் ஒப்புக்கொள்கிறேன்.

நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பும் விருப்பத்தைக் குறிப்பிடவும் (டிக் ✓):

டிக் (✓)	தேவிகள்	எதிர்பார்க்கப்படும் கொள்கை நிலைத்தன்மை	பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் (RM)	பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான டாப்-அப் (MSVR) (RM)	புதிய மொத்த பிரீமியம் (RM)
	1	முழு பாலிசி காலம்	RM<Proposed Single Premium increment>	RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description>	RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description>
	2	3 ஆண்டுகள்	RM<Proposed Single Premium increment>	RM<Proposed Premium Increment>/ <Payment Mode Description>	RM<Suggested New Total Premium Amt>/ <Payment Mode Description>

உங்கள் பாலிசியின் அடுத்த பிரீமியம் நிலுவைத் தேதியிலிருந்து புதிய மொத்த பிரீமியம் தொகை நடைமுறைக்கு வரும்.

அனைத்து காப்பீட்டுக் கட்டணங்கள் அல்லது அதற்கேற்ப வேறு ஏதேனும் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களைச் செலுத்துவதற்கு, பாலிசியின் முதலீட்டுக் கணக்கிலிருந்து கழிக்க சூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்டை நான் அங்கீகரிக்கிறேன்.

பாலிசி உரிமையாளர் / ஒதுக்கப்பட்டவரின் கையொப்பம்

பெயர்

NRIC எண்.

தேதி

குறிப்பு:

1. பரிந்துரைக்கப்பட்ட ரெகுலர் டாப்-அப் (MSVR) உங்கள் பாலிசியின் கட்டண முறையின்படி உங்கள் தொடர்ச்சியான பிரீமியத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
2. பரிந்துரைக்கப்பட்ட ஒற்றை பிரீமியம் டாப்-அப் 1 முறை மட்டுமே செலுத்தப்படும்.
3. வணிக நிறுவனத்தால் பிரீமியத்தை செலுத்தினால், மேலே கூறப்பட்ட புதிய மொத்த பிரீமியம் / பரிந்துரைக்கும் ஒற்றை பிரீமியம் டாப்-அப் தொகை வரிக்கு உட்பட்டது.
4. நீங்கள் பதில் சீட்டை சமர்ப்பிக்கலாம்
(அ) உங்கள் வெல்த் பிளானரைத் தொடர்புகொள்வது
(ஆ) அருகிலுள்ள ஜூரிச் ஆயுள் காப்பீட்டு மலேசியா பெர்ஹாட் கிளையைப் பார்வையிடவும் அல்லது
(இ) callcentre@zurich.com.my இல் மின்னஞ்சல் செய்யவும்.
5. உங்களின் தற்போதைய பிரீமியம் செலுத்தும் முறையைப் பொறுத்து, நாங்கள் புதிய தொகையைச் சேகரிப்பதற்கு உங்கள் வங்கியுடன் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

தற்போதைய கட்டண முறை	நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
ரொக்கம்/காசோலை	உங்கள் தற்போதைய கட்டண ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் கூடுதல் வசதிக்காக, கிரெடிட்/டெபிட் கார்டுக்கு மாற உங்களை அழைக்கிறோம். விசா/மாஸ்டர்கார்டு ஆட்டோ டெபிட் படிவத்தைப் பதிவிறக்கவும் https://bit.ly/ZurichCCAF பூர்த்தி செய்யப்பட்ட விசா/மாஸ்டர்கார்டு ஆட்டோ டெபிட் படிவத்தை எங்களுக்கு அனுப்பவும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, ஆட்டோ-டெபிட் (பரிவர்த்தனை தொகை வரம்பு இல்லாமல்)	உங்கள் தற்போதைய கட்டண ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
நேரடி டெபிட் மின்-ஆணை (பரிவர்த்தனை தொகை வரம்புடன்)	இந்த இணைப்பில் நேரடி டெபிட் பதிவை முடிக்கவும்: https://mya.zurich.com.my/AdhocPayment/Page/DirectDebitRegistration.aspx . இது பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்க எங்களுக்கு உதவும். உங்கள் வங்கிக் கணக்கின் ஆட்டோ டெபிட் படிவத்தில் அதிகபட்ச வரம்பு பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியத்தை விட குறைவாக இருந்தால், அதிகபட்ச வரம்பை மாற்ற வங்கியில் புதிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிகளுடன் நிலையான வழிமுறைகள்	பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரீமியம் தொகையை எங்களிடம் செலுத்தும் வகையில், உங்கள் வங்கியுடன் ஏற்கனவே உள்ள நிலையான அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

பின் இணைப்பு 1

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆதரவு

சூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹாட், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இந்தச் சூழ்நிலையைக் கடந்து செல்ல, பின்வரும் விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு உங்கள் Wealth Planner அல்லது Zurich Call Center ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

விருப்பம்	விவரங்கள்
கொள்கை மறுசீரமைப்பு	<p>a) கட்டண முறையை மாற்றவும் - எடுத்துக்காட்டு: வருடாந்திர பயன்முறையிலிருந்து அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர முறைக்கு மாற்றவும்</p> <p>b) அடிப்படைத் தொகையின் மாற்றம் அல்லது மற்ற ரைடர்களின் நன்மைகள் - எடுத்துக்காட்டு: அதிக அடிப்படைத் தொகை (RM100,000) இலிருந்து குறைந்த அடிப்படைத் தொகைக்கு (RM50,000) மாற்றவும்</p> <p>c) உங்கள் தற்போதைய மருத்துவ ரைடர் திட்டத்தை தரமிறக்கவும் - தரமிறக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் உங்கள் அசல் திட்டத்தை மீண்டும் எழுதாமல் திரும்பப் பெறலாம். - அசல் திட்டத்திற்கு மாற்றுவதற்கான சமர்ப்பிப்பு 12 மாதங்கள் முடிவதற்கு 1 மாதத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p>
3 மாதங்கள் ஒத்திவைப்பு கட்டணம்	<p>பின்வரும் முறைகள் மூலம் உங்கள் விண்ணப்பத்தை துணை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.</p> <p>a) https://mya.zurich.com.my/EForm.aspx மூலம் ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.</p> <p>b) மின்னஞ்சல் தலைப்புடன் callcenter@zurich.com.my இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்: கட்டண ஒத்திவைப்பு விண்ணப்பம்: பாலிசி எண் <XXXXXXXX></p> <p>c) துணை ஆவணங்களுடன் அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பிக்கவும்.</p>

துணை ஆவணங்களின் பட்டியல்:

1. சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கான கடிதம்; அல்லது
2. பாதிக்கப்பட்ட பாலிசிதாரர் / சான்றிதழ்தாரருக்கு COVID-19 தொற்று குறித்த மருத்துவரின் உறுதிப்படுத்தல் கடிதம்; அல்லது
3. முதலாளியின் பணிநீக்கக் கடிதம் / சம்பளக் குறைப்புக் கடிதம்; அல்லது
4. வணிகத்தை மூடுவதற்கான கடிதம், அல்லது
5. பிற தொடர்புடைய சான்றுகள் அல்லது ஆவணங்கள் (ஏதேனும் இருந்தால்)

குறிப்பு:

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தொற்றுக்குள்ளானவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது வருமான இழப்பைச் சந்தித்தவர்கள்; மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) கோவிட்-19 சூழ்நிலையின் பொருளாதார தாக்கத்தின் விளைவாக வருமான இழப்பை சந்தித்துள்ளன. இத்தகைய வருமான இழப்புக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகளில் ஆட்குறைப்பு, குறுகிய வேலை நேரம் மற்றும் தனிநபர்களுக்கான சம்பளம் அல்லது கமிஷன் குறைப்பு ஆகியவை அடங்கும்; சுயதொழில் செய்பவர்கள் மற்றும் SME களுக்கு வணிக வருமான இழப்பு.

மறுப்பு: Zurich Life Insurance Malaysia Berhad ஆனது, எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி எங்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் COVID-19 தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு ஆதரவையும் சேர்க்க, திரும்பப் பெற அல்லது மாற்றுவதற்கான உரிமையை கொண்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது சமீபத்திய புதுப்பிப்புக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

பின் இணைப்பு 2

திருத்தப்பட்ட வருடாந்திர காப்புறுதி கட்டணங்கள் <current medical plan>

திட்ட எண்: <current plan code> பாலினம்: <insured gender> தொழில் வகுப்பு: <1/2/3/4>

வயது	காப்புறுதி கட்டணம்	வயது	காப்புறுதி கட்டணம்	வயது	காப்புறுதி கட்டணம்	வயது	காப்புறுதி கட்டணம்	வயது	காப்புறுதி கட்டணம்
0		20		40		60		80	
1		21		41		61		81	
2		22		42		62		82	
3		23		43		63		83	
4		24		44		64		84	
5		25		45		65		85	
6		26		46		66		86	
7		27		47		67		87	
8		28		48		68		88	
9		29		49		69		89	
10		30		50		70		90	
11		31		51		71		91	
12		32		52		72		92	
13		33		53		73		93	
14		34		54		74		94	
15		35		55		75		95	
16		36		56		76		96	
17		37		57		77		97	
18		38		58		78		98	
19		39		59		79		99	

குறிப்பு:

- மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள திருத்தப்பட்ட காப்பீட்டுக் கட்டணம், அடுத்த பாலிசி ஆண்டுத் தேதியிலிருந்து <repricing date> அல்லது அதற்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
- பாலினம், வயது, தொழில் மற்றும் திட்ட நிலைக்கு ஏற்ப காப்பீட்டுக் கட்டணம் மாறுபடும். எடுத்துக்காட்டாக, அடுத்த பாலிசி ஆண்டு விழாவில் 40 வயதை அடையும் <காப்பீடு செய்யப்பட்ட பாலினம்> ஆயுள் காப்பீட்டுக்கு, <நடப்பு திட்டக் குறியீடு> பொருந்தக்கூடிய வருடாந்திர காப்பீட்டுக் கட்டணம் அந்த ஆண்டிற்கான RM <COI ஆகும்.
- மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் நிலையான இடர்களுக்குப் பொருந்தும் மற்றும் வருடாந்திர விகிதங்களாகும். உங்கள் தற்போதைய மருத்துவத் திட்டத்தில் ஏதேனும் ஏற்றங்கள் இருந்தால், உங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் அதற்கேற்ப கணக்கிடப்படும்.
- அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டு கட்டணங்கள் வரி அல்லது பிற அரசாங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்.
- தசம இடங்களின் ரவுண்டிங் காரணமாக மேலே உள்ள அட்டவணையுடன் ஒப்பிடும்போது உண்மையான காப்பீட்டுக் கட்டணங்கள் வேறுபட்டிருக்கலாம்.